



சபரகமுவ மாகாணக் கல்வித்திணைக்களம்- வாரந்தப்பாடசாலை

பாடம்:வணிகமும் கணக்கிட்டுக் கல்வியும்

வாரம் ஆகஸ்ட் 02- ஆகஸ்ட் 06 2021

தரம் 10

தெஹியோவிடகல்வி வலயம்

பயிற்சி 1

- 1) தொழினுட்ப முறைகளினூடாக நடைபெறும் கொடுக்கல் வாங்கல்கள் 5 ஐ குறிப்பிடுக.

பயிற்சி 2

சரி/பிழை கூறுக.

- 1) தொழினுட்ப முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களையும் வணிகத்தின் மூல ஏடுகளில் பதிவு செய்ய வேண்டும். ()
- 2) தொழினுட்ப பயன்பாடு வணிக கருமங்களை இலகுவாக்குவதில்லை ()
- 3) தொலைபேசி வங்கி சேவையினூடாக வங்கி கூற்றினைப் பெற்றுக் கொள்ள முடியாது()

பயிற்சி 3

- 1) தொலைபேசி வங்கி சேவையினூடாக வணிகர் ஒருவர் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் 4 ஐ தருக
- 2) தொலைபேசி வங்கி சேவையின் அனுகூலங்கள் 3 ஐ தருக
- 3) கணினி உதவியுடனான கணக்கிட்டு முறைமையை (CAA) பற்றி சிறு குறிப்பு எழுதுக.
- 4) தற்போது வணிகங்களினால் உபயோகிக்கப்படும் கணக்கிட்டு மென் பொருள் சிலவற்றை குறிப்பிடுக.
- 5) “வணிகக் கொடுக்கல் வாங்கல்களை ஏடுகளில் பதிவு செய்வதை கணினியின் துணையுடன் பதிவு செய்தல் நன்று” இக் கூற்றை நீர் ஏற்கிறீரா? ஆம் எனில் காரணங்களைத் தருக.
- 6) கணினி உதவியுடனான கணக்கிட்டு முறைமை (CAA) ஊடாக காணக் கூடிய பிரதிகூலங்கள் 4 ஐ தருக

பயிற்சி

- 1) பாடப்புத்தகத்திலுள்ள செயற்பாடு 4 ஐ செய்க (பக்கம் 167)